



ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රය

අංක 11,049—1957 ජනවාරි 18 වැනි සිකුරාදා—18 1 1957

(අණවුම් බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙන වෙනම බැඳ තබා ගත හැකි වීම පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ගැලපෙන පරිද්දෙනි)

| පිට | පිට |
|--|---|
| ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දැන්වීම් — | ඉඩම් නිරවුල් කිරීමේ නිලධාරීන් විසින් ඉඩම් විකිණීම — |
| පුරාණික දැන්වීම් | බස්නාහිර පළාත |
| අවසාන නියෝග | මධ්‍යම පළාත |
| ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම — | දකුණු පළාත |
| බස්නාහිර පළාත | උතුරු පළාත |
| මධ්‍යම පළාත | නැගෙනහිර පළාත |
| දකුණු පළාත | වයඹ පළාත |
| උතුරු පළාත | උතුරු මැද පළාත |
| නැගෙනහිර පළාත | ලාව පළාත |
| වයඹ පළාත | සබරගමු පළාත |
| උතුරු මැද පළාත | ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම් |
| ලාව පළාත | ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දැන්වීම් |
| සබරගමු පළාත | ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම් |
| | ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම් |
| | ඉඩම් හිමි ගැනීම ක්‍රමය යටතේ ඉඩම් දීම |
| | 37 |
| | 40 |

ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්

අංකය ඇම/ඒසී/2279/56

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (වෙනස් කිරීම) ආඥාපනතින් වෙනස් කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි කොටස යටතේ දැනුම් දීමයි

මහජන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන පහත විස්තර සඳහන් ඉඩම 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (වෙනස් කිරීම) ආඥාපනතින් වෙනස් කරනු ලැබූ පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි කොටසේ (1) වැනි උප කොටසේ ප්‍රකාර ලබාගන්නා බව ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන ඇමති තැන්පත් වාල්ස් පර්සිවල් ද සිල්වා වන මා විසින් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ කොල්ලුපිටිය කොට්ඨාසයේ පිහිටි අල්විස් පෙදෙසේ තක්සේරු අංක 50 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් අ 0, රු 0, ප 09 වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට අල්විස් පෙදෙසේ තක්සේරු අංක 46 සහ 46/1 දරණ ඉඩම්, නැගෙනහිරට අල්විස් පෙදෙසේ තක්සේරු අංක 46 සහ 46/1 සහ එම ඉඩමේ ඉතිරි කොටස, දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස, බටහිරට අල්විස් පෙදෙස

සී පී ද සිල්වා,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන ඇමති

අංකය ඡේ 56 ඇල් ජී 459
1956 දෙසැම්බර් 19 වැනි දින,
කොළඹ

අංකය ඇම/ඒසී/2164/56
1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (වෙනස් කිරීම) ආඥාපනතින් වෙනස් කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි කොටස යටතේ දැනුම් දීමයි

මහජන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන පහත විස්තර සඳහන් ඉඩම, 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (වෙනස් කිරීම) ආඥාපනතින් වෙනස් කරනු ලැබූ පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි කොටසේ (1) වැනි උප කොටසේ ප්‍රකාර ලබාගන්නා බව ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන ඇමති තැන්පත් වාල්ස් පර්සිවල් ද සිල්වා වන මා විසින් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුළ සුදුවැල්ල කොට්ඨාසයේ පිහිටි චේප්බස් පාරේ තක්සේරු අංක 29 සහ 35 දරණ ප්‍රමාණයෙන් අ 0 රු 2, ප 38 වූ ඉඩම, ඊට මායිම් —

උතුරට ඩාර්ලි පාරේ තක්සේරු අංක 175 දරණ ඉඩම, නැගෙනහිරට ඩාර්ලි පාරේ තක්සේරු අංක 175 සහ චේප්බස් පාරේ අංක 41 සහ ජී 43 දරණ ඉඩම, දකුණට චේප්බස් පාර, බටහිරට චේප්බස් පාරේ තක්සේරු අංක 27 දරණ ඉඩම

සී පී ද සිල්වා,
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන ඇමති

අංකය ඡේ 56 ඇල් ජී 438
1956 දෙසැම්බර් 19 වැනි දින,
කොළඹ

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ශාපතය දිස්ත්‍රික්කයේ උතුරු වලියාමම් ආදායම් පාලක නිලධාරී තැනැත්තෙහි ප්‍රදේශයේ පලාලි ඉමයේ ප්‍රමාණයෙන් ලාච්චමක් 63 ක් පමණැති ඔනිතින් බරකොටු නමැති ඉඩම් උඩමට සංකටය

මෙහි ඉඩම —

උතුරට මුහුදු වෙරළද, නැගෙනහිරට අරුනාසලම් සහායවම් හා උදවිය හිමිකම් කියන ඉඩමද, දකුණට පොදු තණ පිටියද, බටහිරට වසති මැනුවෙල් හිමිකම් කියන ඉඩමද මායිම් වී ඇත

සී පී ද සිල්වා

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 56 හි 158

1956 දෙසැම්බර් 30 වැනි දින, කොළඹ

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මෙහි පහත සඳහන් මායිම් වලින් වටවූ මඩකලපු දිස්ත්‍රික්කයේ උතුරු මාත්මුනෙයි පත්තුවේ කානන්කුඩි නමැති ගමේ නොමිමර 5 දරණ කොට්ඨාශයෙහි පිහිටි, 'කන්තාරිච්ච වලවම' නමින් යුත් අ 0 රු 2 ප 16 ක පමණ වපසරියෙන් යුත් පොල්වත්ත, ඊට මායිම් —

උතුරට පවු මාවත කන්තාර් ඊබ්‍රාහිමි පරියාපි අයිතිවාසිකම් කියන ඉඩම සහ ඒ එල් මොහොමඩ් කායිම් හජ්ජියාර් සහ අනිකුත් අය අයිතිවාසිකම් කියන ඉඩම, නැගෙනහිරට කානන්කුඩි පරණ පාරේ දෙමළ පිරිමි පාසැල් වත්ත, දකුණට කානන්කුඩි-නාලන්කුඩා පරණ පාරේ සිට මඩකලපු කලපුවට වැටී ඇති උවු මාවත, බස්නාහිරට මඩකලපු කලපුව

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අමාත්‍යාංශයේ අංකය ජේ 56 ඊ 388

මඩකලපු දිසාපති කායාලියේ අංකය එල් හී 3662

1956 දෙසැම්බර් 19 වැනි දින, කොළඹ

මගේ අංකය ඇල් ඒ/ඊබ්/22/55

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

තුරුණගල දිස්ත්‍රික්කයේ හිරියල හත් පත්තුවේ දෙවුව පළාතේ වැවලගම නමැති ගමෙහි පිහිටි උඩවත්තේසේන නොහොත් උඩවත්තේගල සහ පාලුගලපාලුගල (ඇෆ් වී පී 1,210 ගේ ලොබ් 81) නමැති ඉඩම්වලින් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 2 ක පමණ විශාලත්වයක් ඇති ඉඩම, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස් (ඇෆ් වී පී 1,210 ගේ ලොබ් 81), නැගෙනහිරට, හිරිපිටියේ සිට තෙලවට යන ගම්සහා පාර, බස්නාහිරට ඇෆ් වී පී 1,210 ගේ ලොබ් 109 ය

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ/55 ඊ 289

1956 දෙසැම්බර් 13 වැනි දින, කොළඹ

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ චාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) අංක 298 දරණ අවසාන ගම් සිතියමේ ලොච් නො 49 මෙන් දක්වා තිබෙන රත්ත දිස්ත්‍රික්කයේ කබවත සහ මැද කේරළයේ බලන්ගොඩ වසමේ කිරිදිගල පිහිටි ඇලිකොහෙල ගහසේන, ගල්ගොඩ සේන, රුදිගෙදර වත්ත සහ මිලුගන්තොට වත්ත නමැති අක්කර 21යි, රු 0, පර්චස් 11ක් වූ ඉඩම් කැබෙල්ල

(2) රත්තපුර දිස්ත්‍රික්කයේ කබවත සහ මැද කේරළයේ බලන්ගොඩ වසමේ කිරිදිගල පිහිටි අංක 298 දරණ අවසාන ගම් සිතියමේ ලොච් නො 134 මෙන් දක්වා තිබෙන පට්ටියේ වත්තේ සේන තිරුවානගලසේන, දිඹුල්ලේන, බදුපුගහමුලසේන, වල්ගපුගහ සේන සහ වත්තේගෙදර අරුවේ ගොඩසේන නමැති ඉඩමෙන් අ 19, රු 2, ප 14ක් පමණ වූ ප්‍රමාණය ඊට මායිම් —

උතුරට අංක 298 දරණ අවසාන ගම් සිතියමේ ලොච් නො 133 සහ 134 දේ කොටසක්, නැගෙනහිරට අංක 298 දරණ අවසාන ගම් සිතියමේ ලොච් නො 43ප් 45ප් සහ 134 දේ කොටසක්, දකුණට අංක 298 දරණ අවසාන ගම් සිතියමේ ලොච් නො 44ප් 55 සහ 134 දේ කොටසක්ද, බස්නාහිරට අංක 298 දරණ අවසාන ගම් සිතියමේ ලොච් නො 133 සහ 134 දේ කොටසක්

සී පී ද සිල්වා,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අංකය ජේ 55 ඇල් 583 (වීඊ)

1956 දෙසැම්බර් 7 වැනි දින, කොළඹ

අංකය 3/40/2945

ආණ්ඩුවේ කටයුත්තකට එනම්, නාලන්දා මය ජලාශ ව්‍යාපාරය පිණිස මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියා කරන පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වැනි කාණ්ඩයේ කර තිබෙන පාලාච්චුවල ප්‍රකාරයට කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසියාකාර මට අණ ලැබී තිබේ ඒ ඉඩම් නම් —

අවසාන ගම් සිතියම නො 83 අතිරේක නො 2 ගම—පොරෝකරගම

කැබැල්ල 256

ඉඩමේ නම තලවත්තේකුඹුර, විස්තරය කුඹුර හා මුඩුබිම, අයිතිවාසිකම් කියන්නන් කබවත්තේගෙදර උක්කුඹුණ්ඩා, කබ වත්තේගෙදර පොඹිහාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 12 (කුඹුර අ 0, රු 1 ප 8, මුඩුබිම අ 0, රු 0, ප 4)

කැබැල්ල 257

ඉඩමේ නම පහල තලාවත්තේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කීහන්නා වහකෝට්ටේ සේනාවල පදිංචි මිම්මු ලෙබ්බේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 13

කැබැල්ල 258

ඉඩමේ නම පහල තලාවත්තේකුඹුර, විස්තරය මඩකුඹුර (අත් හරින ලද), අයිතිකම් කීහන්නා මහ ආරච්චිලාලගෙදර පොඹිහාමි, කිරිමරුව, අඟුම්බොඩ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 18

කැබැල්ල 259

ඉඩමේ නම පහළ තලාවක් වේ පිට්ටනිය, විස්තරය මුඩුබිම, අයිතිකම් කියත්තා පිහිල්ලේගෙදර පුංචිරාල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 24

කැබැල්ල 260

ඉඩමේ නම තල්වත්තේ කුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා පිහිල්ලේගෙදර පුංචිරාල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 38

කැබැල්ල 261

ඉඩමේ නම බතලත්තේ කුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා පලාපත්වෙල පොලොන්නවත්තේ පදිංචි බී ඒ විරකෝන්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 37

කැබැල්ල 262

ඉඩමේ නම බතලකොටුව, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තෝ කිරිඳිවෙ පදිංචි අඹගහගෙදර සිංගිරිඅම්මා, එම ගුරුගාමි හා එම කිරුල, ප්‍රමාණය අ 0, රු 1, ප 1

කැබැල්ල 263

ඉඩමේ නම බතලකොටුව, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා ගොලොන්නවත්තේ පලාපත්වෙල පදිංචි බී ඒ විරකෝන්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 35

කැබැල්ල 264

ඉඩමේ නම බතලකොටුවේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තෝ කිරිඳිවෙ පදිංචි පහළගෙදර ගුරුගාමි හා උක්කුමැණිකා, ප්‍රමාණය අ 0, රු 1, ප 39

කැබැල්ල 265

ඉඩමේ නම බතලවත්තේකොටුව, විස්තරය, මඩකුඹුර, අයිතිකම් කියත්තා පන්තිආරච්චිලාලාගෙදර කරුණාරත්න, කිරි ඊරුව, අකුරම්බොඩ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 15

කැබැල්ල 266

ඉඩමේ නම පෙනලබොඩවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා පොරොකාරගම පන්සල, ප්‍රධාන භාරකාරයා, ඇන් සීල රතන තෙරනුවෝ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 28

කැබැල්ල 267

ඉඩමේ නම තල්වත්තේ මැදපිටිය, විස්තරය අවුරුදු 10-20 දක්වා වයස ඇති කිතුල් ගසක් හා පොල් ගස් 2ක් ඇති වත්ත, අයිතිකම් කියත්තා පිහිල්ලේගෙදර පුංචිරාල, ප්‍රමාණය අ 0, රු 0, ප 9

කැබැල්ල 268

ඉඩමේ නම තල්වත්තේ මැදපිටිය, විස්තරය හේන, අයිතිකම් කියත්තා කහවත්තේගෙදර උක්කුමැණිකා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 16

කැබැල්ල 269

ඉඩමේ නම පෙනලබොඩකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා පිහිල්ලේගෙදර පුංචිරාල, ප්‍රමාණය අ 0, රු 1, ප 20

කැබැල්ල 270

ඉඩමේ නම ලීදහාවත්තේ මැදපිටිය, විස්තරය අවුරුදු 4-6 දක්වා වයස ඇති අඹගහක් හා කිතුල් ගස් 2ක් ඇති වත්ත, අයිතිකම් කියත්තෝ පිහිල්ලේගෙදර බන්ඩිරාල අබේසිංහ හා හිටපු එච් බී ඉණසේකරගේ අන්තිම කැමැත්තෙන් බලය පැවරූ එච් එම් ඉණසේකර, ප්‍රධානාචාර්යවරයා, වරාගොඩ ආණ්ඩුවේ පාසැල, කළුණිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 6

කැබැල්ල 271

ඉඩමේ නම මන්දන්ඩේවත්ත, විස්තරය අවුරුදු 30ක් පමණ ඇති පොල් ගහක් හා අවුරුදු 8ක් ඇති කොට්ට ගහක් ඇති ඉඩම, අයිතිකම් කියත්තෝ අරඹේගෙදර කපුරුහාමි, අරඹේගෙදර රංහාමි හා පහලගෙදර සිංගිරිඅම්මා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 12

කැබැල්ල 272

ඉඩමේ නම මන්දන්ඩේකුඹුර, විස්තරය මඩ කුඹුර, අයිතිකම් කියත්තා වත්තේගම මිගම්මන පදිංචි වික්‍රමගෙදර රංහාමි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 29

කැබැල්ල 273

ඉඩමේ නම මන්දන්ඩේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා අරඹේගෙදර කපුරුහාමි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 28

කැබැල්ල 274

ඉඩමේ නම මන්දන්ඩේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා අකුරම්බොඩ කිරිඳිවෙ පදිංචි හේනේගෙදර රංහාමි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 0

කැබැල්ල 275

ඉඩමේ නම මන්දන්ඩේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා අකුරම්බොඩ කිරිඳිවෙ පදිංචි මහආරච්චිලාලාගෙදර පොඩිහාමි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 1

කැබැල්ල 276

ඉඩමේ නම මන්දන්ඩේවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා පොරොකාරගම පන්සල, ප්‍රධාන භාරකාරවරයා, ඇන් සීලරතන තෙරනුවෝ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 21

කැබැල්ල 277

ඉඩමේ නම මන්දන්ඩේකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා දෙහිපිටියේවත්තේ උක්කුමැණිකා, ප්‍රමාණය අ 0, රු 1, ප 4

කැබැල්ල 278

ඉඩමේ නම වෙන්දේසකුඹුර හා දඹගහවෙල, විස්තරය මඩ කුඹුර, අයිතිකම් කියත්තා පොරොකාරගම පන්සල, ප්‍රධාන භාරකාර වරයා, ඇන් සීලරතන තෙරනුවෝ, ප්‍රමාණය අ 0, රු 3, ප 32

කැබැල්ල 279

ඉඩමේ නම ඒදන්ඩලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තෝ පහලවත්තේගෙදර රංහාමි, පහලවත්තේගෙදර රම්මැණිකා, පහලවත්තේගෙදර මැනික රාජි, පහලවත්තේගෙදර ටිකිරිබන්ඩා හා කයිකාරගෙදර කළු මැනිකා, ප්‍රමාණය අ 0, රු 1 ප 15

කැබැල්ල 280

ඉඩමේ නම කිතුල්ගහගෙදරවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තෝ අළුත්ගෙදර කළුබණ්ඩා, අළුත්ගෙදර පොඩිහාමි හා අළුත්ගෙදර ටිකිරිමැණිකා, ප්‍රමාණය අ 0, රු 2, ප 37

කැබැල්ල 281

ඉඩමේ නම නිකගහමුලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා අරඹේගෙදර කපුරුහාමි, ප්‍රමාණය අ 0, රු 0, ප 24

කැබැල්ල 282

ඉඩමේ නම නිකගහමුලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තෝ අරඹේගෙදර රංහාමි, අඹගහගෙදර සිංගිරිඅම්මා, අඹගහ ගෙදර කිරිබන්ඩා හා අඹගහගෙදර කිරුල, ප්‍රමාණය අ 0, රු 0 ප 26

කැබැල්ල 283

ඉඩමේ නම දඹගහවෙල, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා පොරොකාරගම පන්සල, ප්‍රධාන භාරකාරවරයා, ඇන් සීලරතන තෙරනුවෝ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 1

කැබැල්ල 284

ඉඩමේ නම මගුල්ගහමුලකුඹුර, විස්තරය මඩකුඹුර, අයිතිකම් කියත්තා මිගම්මන වික්‍රමගෙදර රංහාමි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 20

කැබැල්ල 285

ඉඩමේ නම පොල්ගහමුලකුඹුර, විස්තරය, අවුරුදු 40ක් වූ පොල් ගහක් ඇති කුඹුර, අයිතිකම් කියත්තෝ උනගහගෙදර මුදලිහාමි, අගලවත්තේගෙදර උක්කු අම්මා සහ අගලවත්තේගෙදර කිරිහාමි, ප්‍රමාණය අ 0, රු 1, ප 7

කැබැල්ල 286

ඉඩමේ නම වගලේ කුඹුර, විස්තරය, මඩකුඹුර, අයිතිකම් කියත්තා පිහිල්ලේගෙදර මැනික රාජි, අබේසිංහ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 30

එකතුව අ 8, රු 3, ප 38

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදු ජනයාට දැනගැනීම සඳහා හයවෙනි වගන්තියේ ඕනෑකර තිබෙන හැටියට මෙයින් දැනුම් දෙමි

ඉහත කී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑම දෙනම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියා කරන අය 1957 පෙබරවාරි 16 වැනි දින පෙරවරු 8 30ට මනත්වත්තේ රජයේ පාසැලේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොඩි අන්දමේ අයිතිවාසිකම් කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනත් ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිවාසිකමේ තොරතුරුත් කියා සිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි විභාගයේදී ඔප්පු තිරප්පුද ඉදිරිපත් කළ යුතුය

ඒ රත්නම්,
ආණ්ඩුවේ ඒජන්ත තැන

1957 ජනවාරි 10 වැනි දින,
කවිවේලිය, මාතලේ

ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්

අංකය ඇල් පේ 1002

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ හඳුන්කොටුවේ පිහිටි 451 වැනි අවසාන ගම් පිහිටියේ අංක 4 දරණ බිම් කවිටියෙන් අකකර 2ක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක බෞද්ධ විහාරස්ථානයක් පිහිටුවීම පිණිස ශ්‍රී සාසනෝදය සමිතියේ භාරකරුවන් වන හුන්ගම, හඳුන්කොටුවේ ඇස් ඒ දොන් අන්දිරිස් සහ ඩී ඇන් නාගසිංහ යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම මෙම කාරණය සඳහා දීමට පුළුවන එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත් කොට මෙම ඉඩම් කැබැල්ල බදු දීමට අදහස් කර ඇත —

(අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 2 යි,

(ඉ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භ වූ දින සිට අවුරුදු 5ක් ඇතුළත හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ දිසාපති තුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙම ඉඩමෙහි (මෙහි පහත සඳහන් බෞද්ධ විහාරස්ථානයයි ව්‍යවහාර කරනු ලබන) විහාර ගෙය ධර්මශාලාවක්, දැනුමක්, පෝය ගෙයක් හා වැසිකිළි සාදා තිබෙනු යුතුය,

(උ) බදුගන්නන් විසින් මේ ඉඩමේ තිබී යම්කිසි පුරාවස්තුවක් සම්භව්‍යවහාරයක් ඒ බව පුරාවිද්‍යා කොමසාරිස්තුමාට වාර්තා කළ යුතුය එසේම අවශ්‍ය වුවහොත් ගොඩනැගිලි උදිකිරීම තාවකාලික වශයෙන් තවත් වා ඒ පුරාවස්තු සම්භව්‍යවහාරයක් පුරාවිද්‍යා කොමසාරිස්තුමා කරන විධානයක් අනුව ක්‍රියා කළ යුතුය,

(එ) බදු ගන්නන් විසින් මෙම ඉඩම බෞද්ධ විහාරස්ථානයක් සැදීමට විනා අත්කිසි කටයුත්තකට නොයෙද විය යුතුය

(ඔ) බදුගන්නන් විසින් බෞද්ධ විහාරස්ථානය සාදා තිබෙනු සමස්ත ඇතුළත මහාභාරකාරතුමා අනුමත කරන ඔප්පුවක් පිට එම සිද්ධස්ථානය සහ සතු කළයුතුය එසේ කළ විට ප්‍රසාදවේ හැටියට මෙම ඉඩම භාර කරුට හෝ පාලක විහාරාධිපතින් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළ හොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

බබ්ලිව් බබ්ලිව් පේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1957 ජනවාරි 18 වැනි දින
කොළඹ

අංකය ඇල් පේ 900

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

යාපනය දිස්ත්‍රික්කයේ පව්විලාපාලෙයි-කරව්වි කොට්ඨාශයේ වඩ්ඩකව්වෙයිගේ පිහිටි අක්කර 2 ක් පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් හින්දු පූජනීය ස්ථානයක් පිහිටුවීම පිණිස වඩ්ඩකව්වි කන්තකායි අම්මාන් දේවාලය සංවර්ධන සමිතියේ භාරකාරයන් වන කදවල වඩ්ඩකව්වියේ කන්තාර් කදිරිකමර්, කදවල පන්තිසුන්තාර්ති එලිය තමිබ් අරුමුගම්, කදවල වඩ්ඩකව්වියේ තල්ලතමිබ් වසිරමුත්තු හා පරන්තන්, මුරසුමොද්දේ වේලුපිල්ලෙ කනපති පිල්ලේ යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

බබ්ලිව් බබ්ලිව් පේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම මේ සඳහා දීමට පුළුවන එය උතුරු වඩ්ඩකව්වි පුලියම් පොක්කනායි ප්‍රසිඩ් පාරේද, තැනෙහිරට හා දකුණට ආණ්ඩුවේ කැලයෙන්ද, බස්නාහිරට පුලුතු ආරුයෙන්ද මායිම් වී තිබේ ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත්කොට එම ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

(අ) කාලය අවුරුදු 99 යි,

(ඉ) බද්ද අවුරුද්දකට සහ 75 යි,

(උ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භ වූ දින සිට අවුරුදු 9 ක ඇතුළත යාපනයේ ආණ්ඩුවේ ඒජන්තතුමාගේ සිත්ගන්නා පරිද්දෙන් එම ඉඩමෙහි පිහිටා ඇති දේවාලය වැඩිදියුණු කොට එම ස්ථානයේ පූජනීය ස්ථානයක්ද තනා තිබෙනු යුතු යි,

(එ) මෙම ඉඩම හින්දු පූජනීය ස්ථානයක් වෙනුවෙන් යොදනවා විනා අත්කිසි කටයුත්තකට නොයෙද විය යුතු යි

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් මෙම ඉල්ලීම අනුව ඉඩම බදු දෙනු ලැබේ

බබ්ලිව් බබ්ලිව් පේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1957 ජනවාරි 18 වැනි දින
කොළඹ

අංකය ඇල් පේ 677

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මඩකලපු දිස්ත්‍රික්කයේ දකුණු මන්නාරම හා ඉරුවිල් පොර්තිවු පත්තුවලට අයත් කුරුමන්වේලියේ පිහිටි 2,487 දරණ මූලික පිහිටියේ රුඩ් 3 පර්චස් 34ක ප්‍රමාණය ඇති අංක 76 618 හා 76,620 දරණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැලි 2 ක හින්දු සිඩස්ථානයක් පිහිටුවීම පිණිස බද්දට දෙන ලෙස සයිවමහා සංගමේ භාරකාරයන් වන කුරුමන්වේලියේ වසිරමුත්තු කනපතිපිල්ලේ හා කනපතිපිල්ලේ තමිබ්පිල්ලෙ යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

2 ඉල්ලුම් කර ඇති ඉඩමේ හින්දු සිඩස්ථානයක් හා ශ්‍රීදක් තනා තිබේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට යටත්කොට ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

(අ) කාලය අවුරුදු 99 යි,

(ඉ) බද්ද අවුරුද්දකට යන 75 යි,

(උ) බදුගන්නන් විසින් මඩකලපුවේ ආණ්ඩුවේ ඒජන්ත තුමාගේ සිත්ගන්නා පරිද්දෙන් ඉඩමේ තනා ඇති හින්දු කෝවිල රැක බලා ගත යුතු යි,

(එ) බදුගන්නන් විසින් මෙම ඉඩම හින්දු සිඩස්ථානයක් වෙති , වෙන් මිස අත්කිසි කටයුත්තකට නොයෙද විය යුතු ය

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම පරිදි ඉඩම බදු දෙනු ලැබේ

බබ්ලිව් බබ්ලිව් පේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1957 ජනවාරි 18 වැනි දින
කොළඹ

පුත්තලම් දිස්ත්‍රික්කයේ කටුපොත ගොවිජනපද ව්‍යාපාරය—කටුපොතගම

වෙළඳ කටයුතු සඳහා ඉඩම් බදු දීම

මෙහි පහත දැක්වෙන උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් කැබලිවල බද්ද 1957 පෙබරවාරි 22 වැනි දින පස්වරු 3ට බත්තුලු මය සංචාරක බංගලාවේදී, පුත්තලම් පාලක දිස්ත්‍රික්කයේ දිසාපති තැන විසින් (මින්පසු දිසාපති තැන ලෙස හැඳින්වෙන) ප්‍රසිද්ධ වෙන්දේසියේ විකුණන බව මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 වෙන දේසියේදී ඉල්ලීම තක්සේරු මුදල ඊඩය , නියමිත තක්සේරු මුදලට අඩු කිසිම ඉල්ලීමක් භාරගනු නොලැබේ එක් ඉඩම් කොටසකට නියමිත තක්සේරු මුදල රුපියල් 100 කි

3 කිසිම ඉල්ලීමක් භාර ගැනීමට පෙර ඒ ඉල්ලීම කරන තැනැත්තාගේ සුදුසුකම්වල සත්‍යතාවය හා බද්දෙහි කොන්දේසි වලට එකඟ වීමට ඇති හැකියාව දිසාපති තැනගේ සතුටට අදාලවිය යුතු යි නො එසේනම් දිසාපති තැන ඒ ඉල්ලීම ප්‍රතික්ෂේප කර ඉල්ලීමක් තොකලාක් මෙන් වෙන්දේසිය නැවතත් ආරම්භ කරනු ලැබේ

4 තෝරාගත් ඉල්ලුම්කරු තමාගේ ඉල්ලීම පිළිගත් වහාම ඒ ඉල්ලුම් කළ මුදලෙන් දහයෙන් පංගුවක් ගෙවා ඉතිරි මුදල වෙන්දේසිය කළ දිනයේ සිට මාසයක් තුළදී ගෙවා නිම කළ යුතු යි

5 තෝරාගත් ඉල්ලුම්කරු දිසාපති තැන විසින් අපෙක්ෂා කරන පරිදි දින දහයක් ඇතුළතදී බද්ද ගිවිසුම් කරවා ගත යුතු යි එසේ කිරීමට නොහැකිවූ හෝ බද්ද භාරගැනීමේදී එකඟ වූ මොනම කොන්දේසියක් හෝ කඩකළ හොත් තෝරාගත් ඉල්ලුම්කරු විසින් ගවන ලද මුදල් රාජසත්‍යක වීමට ඉඩ තිබේ

6 සෑම බද්දක් සඳහාම අනිකුත් කොන්දේසි අතර පහත සඳහන් කොන්දේසි ද ඇතුළත් වේ —

- (අ) බදු කාලය අනුකූල අවුරුද්ද යි ,
- (ආ) ප්‍රධාන තක්සේරු කරු විසින් තක්සේරු කරන ලද වටිනාකම අනුව ඉඩමෙහි නොදියුණු වටිනාකමෙන් සියයට 4 ක ප්‍රමාණයට ගණන් බලන ලද වාර්ෂික බද්දක් බදුකරු විසින් තමාගේ ඉඩම් කොටස සඳහා බද්දෙහි මුල් අවුරුදු 30 ඇතුළතදී ගෙවිය යුතු යි මින්පසු සෑම 30 අවුරුද්දක කාලයක දී දිසාපති තැන විසින් වාර්ෂික බද්දක් නියම කරනු ඇත තවද, මේ බද්ද ඊට ඉහත කාලයේදී ගෙවන ලද බද්දට වඩා සියයට පහතකට වැඩි නොවෙනු ඇත
- (ඉ) බද්ද පටන්ගෙන සමස්ත ඇතුළත කාලය තුළදී බදුකරු විසින් දිසාපතිතැනගේ සතුටට අදාලවන පරිදි රු 5,000 කට නොඅඩු වටිනාකමක් ඇති ගොඩනැගිල්ලක් වෙළඳ කටයුතු සඳහා ඉදිකළ යුතු යි ,
- (ඊ) බදුකරු විසින් ඉඩම හා එහි ඉදි කළ ගොඩනැගිල්ල බද්දෙහි සඳහන් වෙළඳ කටයුතු සඳහා මිස වෙන කටයුත්තක් සඳහා නොයෙදවිය යුතු යි ;
- (උ) ඉඩම කොමසාරිස් තුමාගෙන් ලියවිල්ලකින් ලත් බලයක් නොමැතිව බදු සන්තකවූ යමක් කුලියට දීමට, නැගිදීමට, උකසටදීමට හෝ අන් අන්දමකින් වෙන්කිරීමට බදුකරුට බලය නොමැත ,
- (ඌ) දිසාපති තැනගේ සතුටට අදාලවන පරිදි බදුකරු විසින් ඉඩමෙහි ඉදිකරන ලද සෑම ගොඩනැගිල්ලක්ම හොඳින් අලුත්වැඩියාකර, ඉඩම වටා සුදුසු අන්දමේ වැටක් හෝ තාප්පයක් බැඳ තැබිය යුතු යි ,
- (එ) බදුකරු විසින් ඉඩම හා එහි ඉදිකර තිබෙන ගොඩනැගිලි සඳහා බදු මුදල් හා තක්සේරු බදු මුදල් යනාදිය ගෙවිය යුතු යි ,
- (ඵ) බදු කාලය අවසානයේදී හෝ ඊට කලින් කෙළවර වීමේදී, බදුකරු විසින් ඉඩම හා එහි ගොඩනැගිලි ද, වැවිලි හා ඉඩමෙහි සවිකරන ලද දේවලට ද කිසිදු හානියක් නොකට ඒ අන්දමට රජයට භාරදිය යුතු යි ,

(ම) ඉඩම සම්බන්ධව හෝ එහි ගොඩනැගිලි, වැවිලි හෝ සවිකරන ලද දේ යනාදිය සඳහා වත්දී ඉල්ලීමට බදුකරුට පුළුවන් කමක් නැත

7 මේ බද්ද සම්බන්ධව වැඩි විස්තර සඳහා පුත්තලම් දිසාපති තැනගෙන් විමසිය යුතු යි

ඩ ජේ ඇෆ් ඩී ලියනගේ, දිසාපතිතුමා වෙනුවට

1957 ජනවාරි 7 , වැනි දින දිසාපති කාර්යාලය, පුත්තලම

උපලෙඛනය

පුත්තලම් දිස්ත්‍රික්කයේ කටුපොත ගොවි ජනපදයේ රුඩ් 2 ක ප්‍රමාණයේ ඉඩම් කොටස් 15ක් වේ

අංකය ඇල් ජේ 1112

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

අනුරාධපුර දිසාත්‍රික්කයේ නැගෙනහිර නුවරගම පළාතේ මහ දිවුල්ලවේ පිහිටි 634 දරණ අවසාන ගම් පිඹුරයේ අංක 2 දරණ ආණ්ඩුවේ බිම් කට්ටියෙන් අක්කර 1 පමණ බිම් කැබැල්ලක් ඊට සැතපුම් 1/8ක් ඇතිත් ඇති පෞද්ගලික ඉඩමේ පිහිටි නාගරිකන්ද විහාරයට අමතර ගොඩනැගිලි වශයෙන් සංඝාවාසයක් හා උපාසකා රාමයක් ඉදි කිරීම පිණිස බද්දට දෙන ලෙස තාගිරිකන්ද විහාර සාධක සමිතියේ භාරකරුවන් වන සෙනෙවිරත්න මුදියන්සේලාගේ පුංචිබත්ඞා, කන්දෙන් ගමරුළයේ උක්කුරුළු, දිසානායක මුදියන්සේලාගේ විජේසිංහ හා රත්හාමි නැකැත්රාලගේ බංඩා යන මහත්වරු ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි අක්කර 5ක් පමණ වූ පෞද්ගලික ඉඩමේ ගල් හා ගුහා හැරුණු විට විහාර ගෙයක් හා ආවාස ගෙයක් ද දක්නට ලැබේ එහි අමතර ගොඩනැගිලි ඉදිකිරීම පිණිස සුදුසු බිම් ප්‍රමාණයක් නොමැත

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම මේ සඳහා දීමට පුළුවන එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කොට එම ඉඩම දීමට අදහස් කර ඇත —

- (අ) බද්ද අවුරුද්දකට ගත 50යි ,
- (ඉ) බදු ගන්නන් විසින් බද්ද ආරම්භවූ අවුරුදු 3ක් ඇතුළත අනුරාධපුරයේ දිසාපතිතුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙම ඉඩමේ සංඝාවාසයක් හා උපාසකාරාමයක් ඉදි කළ යුතු යි ,
- (උ) බදුගන්නන් විසින් මෙම ඉඩම සංඝාවාසයක් හා උපාසකා රාමයක් සෑදීම පිණිස යොදනවා විනා අන් කිසි කටයුත්තකට නොයෙද විය යුතු යි ,
- (එ) බදුගන්නන් විසින් ගොඩනැගිලි තනා නිමකළ හමසක් ඇතුළත මහාභාරකාරතුමා අනුමත කරන ඔප්පුවක් පිට එම ගොඩනැගිලි සහ සතු කළ යුතුය එසේ කළ විට ප්‍රසාදවේ ගැටියට මෙම ඉඩම විහාරස්ථානයේ පාලක විහාරාධිපතින් වහන්සේට හෝ භාරකරුට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

ඩබ්ලිව් ඩබ්ලිව් ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

1957 ජනවාරි 18 වැනි දින කොළඹ

අංකය ඇල් පේ 1049

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

පොළොන්නරු දිස්ත්‍රික්කයේ පුදුර් හි පිහිටි බී ඔ පී 297 සමාජ මධ්‍යස්ථානයෙන් අත්කර 2ක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බෞද්ධ විහාරස්ථානයක් පිහිටුවීම පිණිස ශ්‍රී සම්බුද්ධ ජයන්ති තැන බෞද්ධ සමිතියේ භාරකරුවන් වන කෝනගෙදර හීන් අප්පු, උදුවක් ගෙදර ජානිස් හා ජයසූරිය මුදියන්සේලාගේ කළුබත්තා යන මහත්වරු බදු ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

2 ඉල්ලුම් කර ඇති ඉඩම මේ සඳහා දීමට පුළුවන එසේම ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ සෙසු කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත්කොට මෙම ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

- (අ) බද්ද අවුරුද්දකට රුපියල් 5යි,
- (ඉ) බදුගන්නන් විසින් බද්ද ආරම්භවූ දින සිට අවුරුදු 2ක් ඇතුළත පොළොන්නරුවේ දිසාපතිතුමාගේ සිත් ගන්නා පරිද්දෙන් මෙකී ඉඩමෙහි (මෙහි පහත සඳහන් බෞද්ධ විහාරස්ථානයයි ව්‍යවහාර කරනු ලබන) 20' X 60' ආවාස ගෙයක්, 40' X 100' ධර්මාලායක්, 20' X 30' විහාරගෙයක්, දැනැබක් බෝධිය වටා තාප්පයක්ද සැදිය යුතුය,
- (උ) බදුගන්නන් විසින් මෙහි වාසයට එම නිකායේ නායක හිමියන් විසින් අනුමත කරන ලද හික්කුචක් තෝරා ගත යුතුයි,
- (එ) බදුගන්නන් විසින් මෙම ඉඩම බෞද්ධ විහාරස්ථානයක් සැදීමට විනා අන්කිසි කටයුත්තකට නොයෙද විය යුතුයි
- (ඔ) බදුගන්නන් විසින් බෞද්ධ විහාරස්ථානය සාදන නිමකළ හමසක් ඇතුළත මහා භාරකාරතුමා අනුමත කරන ඔප්පුවක් පිට එම සිද්ධස්ථානය සහසතු කළ යුතුය එසේ කළ විට ප්‍රසාදවේ හැටියට මෙම ඉඩම භාරකරුට හෝ පාලක විහාරාධිපතීන් වහන්සේට හෝ 99 අවුරුද්දකට බදු දෙනු ලැබේ

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

බබ්ලිවි බබ්ලිවි පේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් තුමා වෙනුවට

1957 ජනවාරි 18 වැනි දින
කොළඹ

අංකය ඇල් පේ 764

1948 ආණ්ඩුවේ ඉඩම් පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

බදුපු දිස්ත්‍රික්කයේ උඩුකිඳ කොට්ඨාසයේ උඩුගම පිහිටි 48 වැනි අවසාන ගම් සැලැස්මේ අක්කර 2, රු.බී 3, පර්චස් 26ක් ප්‍රමාණය ඇති අංක 5 වී දරණ ආණ්ඩුවේ බිම් කවරිය තේ වැවීමට හා එහි පිහිටි ගොඩනැගිලි වෙළඳාම සඳහා නඩත්තු කිරීමට, නැසීගිය කේ ඇම් සුමනාවතී මහත්මියගේ දුකිතා වන ආර් ඇම් සුමනාවතී මහත්මිය, ඇගේ භාරකරු වන කොට්ටේ ආර් ඇම් සුද්බංඛා මහතා බාපේ බදු ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් නිවේදනය කරමි

(2) ඉල්ලුම් කරුගේ නැසීගිය මවුට ඉඩම් දියුණු කිරීමේ බලපත්‍රයක් උඩ මෙම ඉඩම දී තිබී ඇගේ අභාවයෙන් පසු මෙම ඉඩම ඉල්ලුම් කරුට ඇගේ පියා වන ආර් ඇම් සුද්බංඛා මහතා බාපේ පවරා දී තිබේ මෙම ඉඩම වෙනුවෙන් දීර්ඝ බද්දක් දීමට ඉඩම් දියුණු කිරීමේ බලපත්‍රය අවලංගු කරන ලදී ඉල්ලුම් කර ඇති ඉඩමේ ඉතා පැරණි නේ හා වෙළඳාම පිණිස යොදවන ගොඩනැගිලි කීපයක්ද දක්නට ඇත මෙම ඉඩමෙන් හා ගොඩනැගිලි වලින් එන ආදායම ඉල්ලුම් කරුගේ අධ්‍යාපනය පිණිසත් ඇගේ නඩත්තුව පිණිසත් යොදවන බැව් දැනගන්නට ලැබී තිබේ එබැවින් ආණ්ඩුවේ සෙසු කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලට ද යටත් කොට මෙම ඉඩම බදු දීමට අදහස් කර ඇත —

- (අ) කාලය අවුරුදු 30 යි, එහෙත් තව අවුරුදු 30කට එය දීර්ඝ කර ගැනීමට පුළුවන,
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 87 50 යි අවුරුදු 30 කට වරක් එය සංශෝධනය කරනවා ඇත,
- (ඉ) බදුගන්නා විසින් බදුල්ලේ දිසාපති තුමන්ගේ ලියවිල්ලක් නොමැතිව මෙම ඉඩමෙහි අන්කිසි ගොඩනැගිල්ලක් ඉදි නොකළ යුතු යි,
- (ඊ) බදුගන්නා විසින් මෙම ඉඩම තේ වැවීමට හා එහි ඇති ගොඩනැගිලි නඩත්තු කරනවා විනා අන්කිසි කටයුත්තකට නොයෙද විය යුතු යි,
- (උ) බදුගන්නා විසින් මෙම ඉඩම වෙනුවෙන් අවශ්‍ය බදු කාසි වෙනත් සියළු විෂයන්හිදී ගෙවිය යුතු යි,
- (ඌ) බදු ගන්නා විසින් බදුල්ලේ දිසාපති තුමාගෙන් ලත් ලියවිල්ලක සඳහන් අවසරයක් නොමැතිව මෙම ඉඩම කොටස් වශයෙන් බදු දීම හෝ පැවරීම හෝ නැගී දීම හෝ උගස් තැබීම හෝ ආදී ඇයගේ අයිතිය වෙනස් වන කිසිම දෙයක් නොකළ යුතු යි,
- (එ) බදු කාලය අවසන් වූ විගස හෝ බද්ද අවසන් වීමට පෙර කරන ලද තීරණයක් අනුව හෝ බදු ගන්නා විසින් මෙම ඉඩම බදුල්ලේ දිසාපති තුමාට හෝ එතුමන් විසින් අවසර දෙන ලද වෙනත් නිලධාරී තුමෙකුට හෝ සම්පූර්ණයෙන් භාර දිය යුතු යි තවද ඉඩමට හෝ එහි ඇති සියළු දේපොලට හෝ හානි නොවන අන්දමින් බදුගන්නා සතු යම් වංචල දේපොලක් වෙතොත් ඒ ඉවත් කර ගැනීමට ඇයට බලය ලැබෙනවා ඇත,
- (ඒ) ඉඩම භාර දීමේදී එහි ඇති කිසිම ගොඩනැගිල්ලකට හෝ වගා වකට රජය විසින් වන්දි නොගෙවනු ලැබේ

3 මෙහි සඳහන් දින සිට සති 6ක් ඇතුළත මෙම ඉඩම බදු නොදිය යුතු බවට සැහෙන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව බද්ද දෙනු ලැබේ

බබ්ලිවි බබ්ලිවි පේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් තුමා වෙනුවට

1957 ජනවාරි 18 වැනි දින
කොළඹ

பாகம் III—காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவிததல்கள்

MA/AC/2164/56

காணியின விபரம்

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்த) சட்டதால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவுச்சட்டம் 5 ம பிரிவின்கீழ் பிரதிக்கினை

யாழ்ப்பாண மாவட்டம் வலிகாமம் வடக்கு காரியாதிகாரியின பிரிவு, பலாலிக கிராமத்திலிருக்கும் 'ஒதி நின்ற காடு' எனப்படும் காணியில் ஏறக்குறைய 63 பரப்பு விஸ்திரணமுடையதும் பின்வரும் எல்லைகளை யுடையதுமான காணி எல்லைகள்—

காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ போசிவல டி. சிலவா ஆகிய நான 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்த) சட்டதால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவுச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின கீழ் பின் சொல்லப்பட்ட காணி ஓர் பகிரங்க தேவைக்கு வேண்டியதென்றும் அச்சுடப்பிரகாரம் ஆட்சி ஒப்புக்கொள்ளப்படுமென்றும் இததால் பிரதிக்கினை செய்கின்றேன்

வடக்கு கடல், கிழக்கு அருணாசலம் சதாசிவத்தினுடையதும் மற்றவாக்களுடைய காணியும் தெற்கு பொது மேசலதரை, மேற்கு வைத்தி மனுவலுடையகாணி

கொழும்பு டிஸ்திரிக் கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட போபல் வீதி 29, 35 வரிப்பண இலக்க காணி முழுவதும் ஏ 0, று 2, ப 03 8 விசாலமும் பின்வரும் எல்லைமுள்ளது —

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்த) சட்டத்தின்படியுமான பிரகடனம்

வடக்கு, டாளி வீதி, 175 ம வரிப்பண இலக்க காணி கிழக்கு டாளி வீதி, 175 ம போபல் வீதி, 41 ம G 43 ம வரிப்பண இலக்க காணிகள், தெற்கு போபல்வீதி, மேற்கு போபல் வீதி 27 ம வரிப்பண இலக்க காணி

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சுடத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்த) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி. சிலவா ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

சீ டீ த சிலவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

குறி இல J 56 LG 438

சீ டீ த சிலவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு, 1956 ம ஞாடி மாதம் 19 ந உ

கொழும்பு, 1956 ம ஞாடி மாதம் 19 ந உ

MA/AC/2279/56

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்த) சட்டதால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவுச்சட்டம் 5 ம பிரிவின்கீழ் பிரதிக்கினை

டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LD 3662 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56/3/388

காணியின விபரம்

காணி, காணி அபிவிருத்திமந்திரி சாளஸ போசிவல டி. சிலவா ஆகிய நான 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்த) சட்டதால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவுச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின கீழ் பின் விபரிக்கப்பட்ட காணி ஓர் பகிரங்க தேவைக்கு வேண்டிய தென்றும் அச்சுடப்பிரகாரம் ஆட்சி ஒப்புக்கொள்ளப்படுமென்றும் இததால் பிரதிக்கினை செய்கின்றேன்

மடக்களப்புபிரிவு, மணமுனைப்பற்று வடக்கு, காததாங்குடி 5 கருறிச் சிககிராமத்திலிருக்கும், சமரா ஏ 0, று 2 ப 16 விசாலங்கொண்ட, கந்தட்டிவளவு (தென்னந்தோட்டம்) என்று அழைக்கப்படும் ஒரு காணித்திறண்டு எல்லைகளாவன —

கொழும்பு டிஸ்திரிக் கொழும்பு நகர சபை எல்லைக்குட்பட்ட கொள்ளுப் பட்டத்தொகுதி அலவில் இடம் 30 ம வரிப்பண இலக்க காணியின் பகுதியும், ஏறக்குறைய ஏ 0, று 1, ப 09 விசாலமும் பின் கண்ட எல்லைமுள்ளது —

வடக்கு ஒழுங்கையும், கந்தா இப்புறலெவலைப் பரியாரி, A L முகம் மது தாசிம், மற்றையோர் உரிமை பேசங்காணியும், கிழக்கு காததாங்குடி பழைய வீதி தமிழ் ஆண்பாடசாலைக்காணி தெற்கு காததாங்குடி-தாளங்குடா பழைய வீதியிலிருந்து மடக்களப்பு ஆற்றுக்குச் செல்லும் ஒழுங்கை, மேற்கு மடக்களப்பு ஆறு

சீ டீ த சிலவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

குறி இலக்க J 56 LG 459

கு இல LA/ED/22/55

கொழும்பு, 1956 ம ஞாடி மாதம் 19 ந உ

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்த) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்த) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சுடத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்த) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல த சிலவா ஆகிய நான இததால் பிரகடனம் செய்கின்றேன்

சீ டீ த சிலவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு, 1956 ம ஞாடி மாதம் 19 ந உ

கொழும்பு, 1956 ம ஞாடி மாதம் 19 ந உ

மாகாண ஏசனடுவின் இலக்கம் LA/ED/22/55 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 B 289

காணியின விபரம்

சீ டீ த சிலவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

குருநாகல் மாவட்டம், கிரியலை கற்பத்தி தொலுவல்லாத, வேவலகம் கிராமத்திலுள்ள உடவத்தென்றே அல்லது உடவத்தெகல் பாலுக்கல் (1210 ம பிரதமபடத்தில் 81 ம துண்டு) எனப்படும் காணிகளின் விருந்து ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பகுதியின் எல்லைகள்—

கொழும்பு, 1956 ம ஞாடி மாதம் 30 ந உ

வடக்கு, தெற்கு அதே காணியின் மிகுதிப் பாகம் (1210 ம பிரதமபடத்தில் 81 ம துண்டு), கிழக்கு கிரியலையிலிருந்து நெல்லைக்குப் போகும் கிராம சங்க ரோட்டு, மேற்கு 1210 ம பிரதமபடத்தில் 109 ம துண்டு

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் L A 1106 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 C 158

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி காணி அபிவிருத்தி மந்திரி சாலல போசிவல டி சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சீ லீ த சிலவா,
காணி காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு

1956, ம டிசம்பர் 7 ந உ

மா காண அலலது டிஸ்திரிக் ஏசண்ட இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்
J 55 L 583 (VE)

காணியின் விபரம்

(1) இரத்தினபுரி டிஸ்திரிக், கடவத்தமெட கோறணைகளில் பலாங் கொட வாசம், கிரிண்டிகல் கிராமத்தில கடைசிகிராமப்படம் 298 இல 49 ம இலக்கத் துண்டாகிய ஏற்றி கெகெலகாககேன, கலகெடகேன மெடகெதறவத்த, உலுகான தோட்ட வத்த எனப்படும் ஏ 21, றா 0, ப 11 விசாலமுள்ள காணி

(2) இரத்தினபுரி டிஸ்திரிக், கடவத்த, மெதகோறணைகளில் பலாங் கொட வாசம், கிரிண்டிகல் கிராமத்திலபற்றிய வத்தகேன, திருவானகல் கேன, டிம்புலகேன, படுலுகாகமுலகேன, வலகாபுககேன வறற்கேதற அளுவெகொட கேன (கடைசிக் கிராமப்படம் 298 இல 134 ம இலக்கத் துண்டு) எனப்படும் காணியிலிருந்து ஏ 19, றா 2, ப 14 விசாலமுள்ள ஒரு பகுதியின் எல்லைகள்

வடக்கு கடைசிக் கிராமப்படம் 298 இல 133 ம இலக்கத்துண்டும், 134 ம இலக்கத்துண்டின் ஒரு பகுதியும், கிழக்கு கடைசிக் கிராமப் படம் 298 இல 436, 456 துண்டுகளும் 134 ம துண்டின் ஒரு பகுதியும் தெற்கு கடைசிக் கிராமப்படம் 298 இல 44 P 55 ம துண்டுகளும், 134 ம துண்டின் ஒரு பகுதியும் மேற்கு கடைசிக் கிராமப்படம் 298 இல 133, 134 ம இலக்கத் துண்டுகளின் ஒரு பகுதி

நாலந்தை ஆற்றுத்தண்ணீர் தாங்கி திட்டத்தால் தாக்கப்பட்ட காணிகள் எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப் படும் காணியை அ தாவது —

அருபந்தப்பட இல 2, இறுதிக் கிராமப்பட இல 83, குறிச்சி—போரோக் காரகம்

துண்டு 256

காணியின் பெயர் தலவத்தேகும்புற விபரம் நெலவயலும் பிர யோசனத்துக்குட்படாத நிலமும், உரிமை கேட்பவரின் பெயர் காவத்த கெதர உக்குப்பண்டா காவத்தகெதர பொடிஊறாமி, விசாலம் ஏ 0 றா 1 ப 12 (நெலவயல் ஏ 0, றா 1 ப 08) பிரயோசனத்துக்குட்படாத நிலம் ஏ 0 றா 0, ப 4)

துண்டு 257

காணியின் பெயர் பாலவத்தே கும்புற, விபரம் நெல வயல், உரிமை கேட்பவரின் பெயர் மமமது வெவவே, ஹேனவெல, வாக் கோட்டை, விசாலம் ஏ 0 றா 0, ப 13

துண்டு 258

காணியின் பெயர் பாலவத்தேகும்புற, விபரம் நெல வயல் (கை விடப்படாது), உரிமை கேட்பவரின் பெயர் மஹா ஆராச்சிலாகெதர பொடிஊறாமி கிரியோருவ, விசாலம் ஏ 0 றா 1, ப 18

துண்டு 259

காணியின் பெயர் பாலவத்தே பிடனிய, விபரம் பிரயோசனத் துக்குட்படாத நிலம் உரிமை கேட்பவரின் பெயர் பிகிலகெதர புஞ்சிரால் விசாலம் ஏ 0, றா 0, ப 24

துண்டு 260

காணியின் பெயர் தலவத்தே கும்புற, விபரம் நெலவயல், உரித் தாளியின் பெயர் பிகிலகெதர புஞ்சிரால் விசாலம் ஏ 0, றா 0, ப 38

துண்டு 261

காணியின் பெயர் பதலகெடடுவ விபரம் நெலவயல், உரிமை கேட்பவரின் பெயர் டி ஏ வீரக்கூன, கொலனவத்த, பலா பதவெல, விசாலம் ஏ 0, றா 0 ப 37

துண்டு 262

காணியின் பெயர் பதலகெடடுவ விபரம் நெலவயல் உரிமை கேட்பவரின் பெயர் அமபகறகெதர டிஹகிரி அமமா, மேறபடி குருஹாமி மேறபடி கீரால், விசாலம் ஏ 0, றா 0, ப 1

துண்டு 263

காணியின் பெயர் பதலகெடடுவ, விபரம் நெலவயல், உரிமை கேட்பவரின் பெயர் டி ஏ வீரக்கூன, கொலனவத்த, பலாபதவெல, விசாலம் ஏ 0, றா 0, ப 35

துண்டு 264

காணியின் பெயர் பதல கெடடுவே கும்புற விபரம் நெலவயல், உரிமைகேட்பவரின் பெயர் பாலகெதர குருஹாமி, பால கெதர உக்கு மெனிக்கா, கிரியோருவ விசாலம் ஏ 0 றா 1 ப 39

துண்டு 265

காணியின் பெயர் பதலவத்தே கெடடுவ, விபரம் நெல வயல் உரிமை கேட்பவரின் பெயர் பநதி ஆராச்சிலாகெதர கருணாடன, கிரியோருவ, விசாலம் ஏ 0 றா 1, ப 15

துண்டு 266

காணியின் பெயர் பெண்பொடவெல, விபரம் நெலவயல், உரிமை கேட்பவரின் பெயர் பொரகாரகம் பனசலை பிரதான பொறுப்பாளரான என சீலரதன தேரோ விசாலம் ஏ 0, றா 1, ப 28

துண்டு 267

காணியின் பெயர் தலவத்தேமெதபிடடிய, விபரம் 10 20 வருட வயதுள்ள 1 கித்தனமரம் 2 பலாமரமுமுள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் பிகிலகெதர புஞ்சிரால் விசாலம் ஏ 0, றா 0, ப 9

துண்டு 268

காணியின் பெயர் தலவத்தேமெதபிடடிய விபரம் சேனை, உரிமை கேட்பவரின் பெயர் காவத்தகெதர உக்குப்பண்டா விசாலம் ஏ 0, றா 0 ப 16

துண்டு 269

காணியின் பெயர் பெண்கொடகும்புற விபரம் நெல வயல் உரித்தாளியின் பெயர் பிகிலகெதர புஞ்சிரால் விசாலம் ஏ 0, றா 1, ப 20

துண்டு 270

காணியின் பெயர் விந்தகாவத்தேமெதபிடடிய விபரம் 4-6 வருட வயதுள்ள 1 மாமரமும் 2 கித்தனமரமுமுள்ள தோட்டம், உரிமை கேட்பவரின் பெயர் பிகிலகெதர பண்டாரால், அபயசிஹபண்டாரால் யும் காலஞ்சென்ற எச் டி குணசேகரவின் மரணசாதன தத்துவ காரா, எச் எம் குணசேகர, வராகொட அரசாங்க சிரேட பாடசாலை அதிபா கெலனிய விசாலம் ஏ 0, றா 0 ப 6

துண்டு 271

காணியின் பெயர் மந்தனடேவத்த விபரம் 30 வருட வயதுள்ள 1 தெனையும் 8 வருட 1 பஞ்சமரமுமுள்ள தோட்டம் உரிமை கேட்பவரின் பெயர் ஆரம்பகெதர கப்புருஹாமி மேறபடி ஹஹாமி பாலகெதர டிஹகிரி அமமா விசாலம் ஏ 0 றா 0, ப 12

துண்டு 272

காணியின் பெயர் மந்தனடேகும்புற, விபரம் நெலவயல், உரிமை கேட்பவரின் பெயர் விககிரலகெதர றஹாமி மீகமமன, வத்தேகம் விசாலம் ஏ 0 றா 1 ப 29

துண்டு 273

காணியின் பெயர் மந்தனடேகும்புற விபரம் நெலவயல், உரிமை கேட்பவரின் பெயர் ஆரம்பகெதர கப்புருஹாமி விசாலம் ஏ 0 றா 1 28 பே

துண்டு 274

காணியின் பெயர் மந்தனடேகும்புற, விபரம், நெலவயல் உரிமை கேட்பவரின் பெயர் ஏனகெதர றஹாமி கிரியோருவ, விசாலம் ஏ 0, றா 1, ப 0

துண்டு 275

காணியின் பெயர் மந்தனடேகும்புற விபரம் நெல வயல் உரிமை கேட்பவரின் பெயர் மா ஆராச்சிலாகெதர பொடிஊறாமி, கிரியோருவ விசாலம் ஏ 0 றா 1, ப 1

துண்டு 276

காணியின் பெயர் மந்தனடேவெல விபரம் நெல வயல் உரிமை கேட்பவரின் பெயர் பொரகாரகம் பனசலை பிரதான பொறுப்பாளரான என சீலரதன தேரோ, விசாலம் ஏ 0 றா 0, ப 21

துண்டு 277

காணியின் பெயர் மந்தனடேகும்புற விபரம் நெல வயல் உரிமை கேட்பவரின் பெயர் தெகிபிடடியேவத்த உக்குமெனிக்கா, விசாலம் ஏ 0, றா 1 ப 4

துண்டு 278

காணியின் பெயர் வெந்தேசகும்புறவும் தம்பகாவெலவும் விபரம் நெல வயல் உரிமை கேட்பவரின் பெயர் பொரகாரகம் பனசலை பிரதான பொறுப்பாளரான என சீலரத்தின் தேரோ விசாலம் ஏ 0, றா 3 ப 32

துண்டு 279

காணியின் பெயர் ஏதனடலகும்புற, விபரம் நெல வயல், உரித் தாளியின் பெயர் பாலவத்தேகெதர மெமெனிக்கா மேறபடி றஹாமி, மேறபடி மெனிகரூல மேறபடி ரிககிரிபண்டா, கயிககாரகெதர கஜி மெனிக்கா, விசாலம் ஏ 0, றா 1, ப 15

துண்டு 280

காணியின் பெயர் கிதனலகாகெதரவெல, விபரம் நெல் வயல், உரித்தாளியின் பெயர் அலுதகெதர கலுபண்டா, மேறபடி பொடி ஹாமி, மேறபடி ரிக்கிரி மெனிக்கா விசாலம் ஏ 0 ஹா 2, ப 37

துண்டு 281

காணியின் பெயர் நிக்ககாமுல்குமபுர, விபரம் நெல் வயல், உரித்தாளியின் பெயர் ஆரம்பகெதர கபுருஹாமி, விசாலம் ஏ 0, ஹா 0, ப 24

துண்டு 282

காணியின் பெயர் நிக்ககாமுல்குமபுர விபரம் நெல் வயல், உரிமை கேட்பவரின் பெயர் ஆரம்பகெதர நஹாமி, அம்பகாகெதர டிக்கிரி அமமா, மேறபடி கிரிபண்டா, மேறபடி கோல, விசாலம் ஏ 0, ஹா 0, ப 26

துண்டு 283

காணியின் பெயர் தம்பகாவெல விபரம் நெல் வயல், உரிமை கேட்பவரின் பெயர் பொரக்காரகம் பனசலை பிரதான பொறுப்பாளரான என சீலரத்தன தேரோ, விசாலம் ஏ 0, ஹா 1, ப 1

துண்டு 284

காணியின் பெயர் மகரூல்காமுல்குமபுர, விபரம் நெல் வயல், உரிமை கேட்பவரின் பெயர் மீகமமன விசரமகெதர நஹாமி, விசாலம் ஏ 0, ஹா 1, ப 20

துண்டு 285

காணியின் பெயர் பொலசாமுல்குமபுர விபரம் நெல்வயல் இடில் 40 வருட வயதுள்ள 1 தென்கை மரமுண்டு உரிமை கேட்பவரின் பெயர் உனகாகெதர முதலிஹாமி, அகலவத்தகெதர உக்குஅமமா, மேறபடி கிரிஹாமி, விசாலம் ஏ 0, ஹா 1 ப 7

துண்டு 286

காணியின் பெயர் வகலேகுமபுர, விபரம் நெல் வயல், உரிமை கேட்பவரின் பெயர் பிலகெதர மெனிகரூல அபயசிவஹ, விசாலம், ஏ 0, ஹா 0, ப 3 0, மொத்தம் ஏ 8, ஹா 3, ப 38

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதற்குரிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்கு கற்பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புகொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினையே வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதிபலிப்பாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1957 ம டிசம்பர் 16 ந திகதியிலன்று காலை 8 30 மணிக்கு மன்னவத்த அரசாங்க பாடசாலையில் என்முன்படதே தத்தமக்கு அக்காணியிலுள்ள உட்கைகளின் தன்மையையும் அவ்வுட்கைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும் படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது ஒப்பனைகள் விசாரணைக்கு கொண்டுவரவேண்டியது அவசியம்

அ ரடனம், அரசாட்சி ஏசனாடு
மாதத்தை கச்சேரி,
1957 ம டிசம்பர் ஜனவரி 10 ந உ

நானாவித அறிவித்தல்கள்

L J 1112

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிய பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

நாமி கண்ட விகார சடக சமீதியின் நமபிக்கைப் பொறுப்பாளர்களான திருவாளர்கள் செனவிரதன் முடியனசலாகே புனி பண்டா, கண்டாதுதேகமரூலகே உக்குரூல, டிலலாநாயக்க முடிஞ்சலாகே விஜேசிங்க, நனகாமி நாககடராலகே பண்டாததே, என்பவர்கள் அனாராத புரம் மாவட்டம், நுவரகம் பலரத்த கிழக்கு பிரிவு காரிய அதிகாரியின் பிரிவுக்குட்பட்டதும், மகா டியுலவெவ கிரமத்தின் 634 ம முடிவான கிராமத்திடப்பட்டதில் 2 ம காணித்துண்டுமாகிய முடிக்குரிய காணித் துண்டிலிருந்து இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகையாகத்தரும்படி விண்ணப்பித்துள்ளன இடில் ஒரு புத்த குருமா தங்கும கட்டிடம் ஒன்றும் உபாசககால தங்கும குடிசை ஒன்றும் நிறுவப்படும்

3 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) வாடகை ஆண்டொன்றுக்கு ரூபா 50,
- (ஆ) குத்தகை கொடுத்திருப்பவர்கள் குத்தகை தொடங்கிய மூன்று ஆண்டு காலத்துக்கிடையில் அனாராதபுர அரசாங்க அதிகாரியின் திருப்திக்கு ஏற்றதாய் புத்தகுரு தங்கும கட்டிடம் ஒன்றும், உபாசககால தங்கும குடிசையொன்றும் குறித்த காணியில் நிறுவுதல் வேண்டும்,

E 2

(இ) குத்தகைக்காரர் குறித்த காணியில் புத்த குரு தங்கும கட்டிடம் ஒன்றும், உபாசககால தங்கும குடிசையொன்றும் நிறுவுவதற்கு இடமாக உபயோகிக்க வேண்டுமென்றி வேறெக்கரும் தின் பொருடும் உபயோகிக்கக் கூடாது,

(ஈ) குத்தகைக்காரர் மேலேயுள்ள “ஆ” லில் குறித்து கட்டிடக் கட்டிடங்களை பூர்த்தியாகிய ஆறு மாதங்களுக்கிடையில் பொது நமபிக்கைப் பொறுப்பாளரால் அதிகாரங்காரமளிக்கப்பட்டவோ உறுதிமூலம் பொதுச் சொத்தாக அர்ப்பணித்தல் வேண்டும் அப்படியானவிடத்து குறித்த காணி குறித்த நமபிக்கைப் பொறுப்பாளருக்கோ அதிகாரம் செலுத்தும் விகாராதிபதியுக்கோ, சந்தாபத்தகங்கைய, 99 ஆண்டுகாலத்துக்கு குத்தகைக்களிக்கப்படும்

3 குறித்த குத்தகையைக் கொடுக்கக்கூடாதென்று இதனகத்துத் திகதியிலிருந்து ஆறு வாரங்களுக்கிடையில் தக்க காரணங்கள் எழுத்து மூலமாக எனக்குக் காட்டினாலன்றி அக்குத்தகை கொடுக்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ், காணி அதிகாரிக்காக
கொழும்பு,
1957 ம டிசம்பர் 18 ந உ

L J 900

1918 ம ஆண்டின் முடிக்குரிய காணிய பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

வடக்கச்சி கண்ணகி அமமன கோவில் அபிவிருத்திச் சபையாரசிய திருவாளர் கந்தா கதிராமா, இளையதம்பி ஆறுமுகம், நலத்தம்பிவைரமுத்து, வேலுப்பிள்ளை கணவதிப்பிள்ளையும், வடக்கச்சியில் முடிக்குரிய காணியிலிருந்து 2 ஏக்கர் நிலத்தை அதில் ஓர் இந்நகை கோவில் கட்டும் பொருடும் குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது அதன் எல்லைகள் வருமாறு —

வடக்கு—வடக்கச்சி புளியம் பொக்கை மராமரத்த ரேடும், கிழக்கு முடிக்குரிய காடு, தெற்கு முடிக்குரிய காடு, மேற்கு புழுதி ஆறு

குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) காலம் 99 வருடம்
- (ஆ) வாடகை வருடம் 75 சதம்
- (இ) குத்தகையாளர் குத்தகை தொடங்கிய இரண்டு வருஷத்திற்குள் அதிலிருந்து கோயிலை திருத்தி அதில் ஒரு மடப்பள்ளியையும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிகாரியின் திருத்திப்படி கட்டி முடிக்க வேண்டும்,
- (ஈ) குத்தகையாளர் இந்நிலத்தில் ஓர் இந்நகை கோயிலைக் கட்டலாமெயன்றி வேறு ஒன்றுக்கும் பாவிக்கப்படாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ், காணி அதிகாரிக்காக
கொழும்பு,
1957 ம ஆண்டு ஜனவரி 18 ந உ

L J 677

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிய பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

சைவமகாசலகத்தின் நமபிக்கைப் பொறுப்பாளர்களாகிய குறுமண வேயைச் சோந்த திரு வைரமுத்து கணவதிப்பிள்ளை, கணவதிப்பிள்ளை தம்பாபிள்ளையாகியோர் முடிக்குரிய 76618, 76620 ம துண்டுகளில் 2487 ம பட்டதிலிருந்து ஹா 3, ப 34 நிலத்தை ஓர் இந்நகை கோவில் கட்ட குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலத்தில் இப்பொழுது ஓர் இந்நகை கோவிலும், கிணறும் இருக்கின்றது குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

- (அ) காலம் 99 வருடம்
- (ஆ) வாடகை சதம் 75 ஒரு வருடத்திற்கு,
- (இ) குத்தகையாளர் இந்நகை கோவில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிகாரியின் திருத்திப்படி பாதுகாக்க வேண்டும்,
- (ஈ) குத்தகையாளர் இந்நிலத்தில் ஓர் இந்நகை கோயிலைக் கட்டலாமெயன்றி வேறு ஒன்றுக்கும் பாவிக்கப்படாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ், காணி அதிகாரிக்காக
கொழும்பு,
1957 ம டிசம்பர் ஜனவரி 18 ந உ

L J 1002

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்களின்
21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

சாசனத்தோடு நமபிக்கைப் பொறுப்பாளர்களாகிய, திருவாளர்கள் எஸ் எ டொன அனதிலிஸ், டி. ன நாகாசிகியும், முடிக்குரிய 451 ம படத்திலிருந்து 4 ம துண்டில் இரண்டு ஏக்கர் காணியை ஓர் புத்த கோவில்கட்டுமபொருட்டு குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 இந் நிலம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) வாடகை வருடம் ரூபா 2

(ஆ) குத்தகையாளர் குத்தகை தொடங்கி 5 வருட காலத்திற்குள் கம்பாத்தோட்டை அரசாங்க அதிபர் திருத்திப்படுமபடி ஒரு விகாரகோயில், ஒரு தாம சாலையும், டக்கபாலும், போய்க யும், கக்கூயும் கட்டி முடிக்கவேண்டும்

(இ) குத்தகையாளர் இந்நிலத்தில் புதைப் பொருள்களைக்கண்டால் புதைப்பொருள் ஆராசசி அதிபருக்கு அறிவிக்க வேண்டும் தேவையானால் அவரின் உத்தரவுபடி, கட்டிட வேலைகளை நிற்பாட்ட வேண்டும்

(ஈ) குத்தகையாளர் இந்நிலத்தில் ஓர் புத்த கோயிலைக்கட்டலாமே யன்றி வேறு ஒன்றுக்கும் பாவிக்கப்படாது

(உ) குத்தகையாளர் மேற் குறித்த கட்டடங்களை பூர்த்தியாகிய ஆறு மாத காலத்திற்குள், பொது நமபிக்கைப் பொறுப்பாளரால் ஆங்கீகாரம் அளிக்கப்பட்ட உறுதிமூலம் அப்பணிக்க வேண்டும் அவ்விதம் செய்யும் கால, அந்நிலத்தை விகாராதிபதி பேரில் அல்லது நமபிக்கைப் பொறுப்பாளர் பேரில் தேவைப்படி 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்படும்

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்தகையிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ்,
காணி அதிகாரிககாக

கொழும்பு,

1957 ம 1957 ஜனவரி மீ 18 ந உ

L J 764

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்களின் 21 (2) ம
பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

ஆ எம் சமனுவதியின் மேற் பாவைக்காரர், கொட்டவறையைச் சேர்ந்த ஆ எம் சதுபண்டா என்பவரால், வதுளை டில்திறிக, உடுக்கிறத மாவட்டத்தைச் சேர்ந்த கொட்டவறை உட்கம் கிராமத்திலுள்ளதும், 48 ம இல முடிவான கிராமத்திடப் படத்தில் 5 ம இல காணித் துண்டுமாதிய முடிக்குரிய காணியிலிருந்து ஏ 2, ஹ 3, ப 26 விசாலங் கொண்ட நிலத்தை, அதில் உள்ள தேயிலைத்தோட்டத்தையும், கட்டிடங் களையும், பாது காத்தற பொருட்டு, சமனுவதி பேரால் குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 விண்ணப்பகாரரின் தாயர் தான இந்நிலத்தை முநதி போழிற் மூலம் அடைந்திருந்தார் இந்நிலத்தில் 18—20 வயதுடைய தேயிலை இருக்கிறது கட்டிடங்களும் இருக்கிறது இந்நிலத்தைக்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாயிருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றிற்கும் அமைய வழங்குவ தாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(1) காலம் அடுத்தவரும் 30 வருடங்களுக்கும் குத்தகை புதுப்பிக்கும் உரிமையுடன் 30 வருடங்கள்

(2) வாடகை 30 வருட முடிவில் திருத்தப்படக் கூடியதாக, வருடம் ரூபா 87/50 சத வீதம்

(3) குத்தகை எடுப்பவர், பதுளை அரசாங்க அதிபரின் அனுமதியை முன்னதாகப் பெற்றுக்கொள்ளாமல், நிலத்தில் மேலதிகமாகக் கட்டிடங்கள் நிறுவக் கூடாது

(4) குத்தகை எடுப்பவர், அந்நிலத்தை தேயிலைச் செடிகள் பயிரிடவும் கட்டிடங்களை வியாபாரத்துக்காகப் பாதுகாக்கவும் உபயோகிக்கலாமேயன்றி, வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது

(5) குத்தகை எடுப்பவர், அந்நிலத்துக்குரிய எல்லா வரிகளையும் மதிப்புகளையும், மறு கட்டுமானங்களையும், இறுக்க வேண்டும்

(6) குத்தகை எடுப்பவர், பதுளை அரசாங்க அதிபரின் அனுமதியை முன்னதாகப் பெற்றுக் கொள்ளாமல், அந்நிலத்தில் தனக்கு உள்ள உரிமைகளை குத்தகை கொடுக்கவோ, அறுதி பண்ணவோ, நன் கொடை அளிக்கவோ, ஈடு எழுதவோ, அல்லது வேறெவ்விதமாகப் பார்த்துப் படுத்தவோ கூடாது

(7) குத்தகை எடுப்பவர், குத்தகை முடியும் காலத்தில் அல்லது முன்னதாக நிற்பாட்டும் காலத்தில், அந்நிலத்திற்கு எவ்விதப் பழுதும் ஏற்படாமல் அங்குள்ள பொருட்களை அப்பற்றப்படுத்தும் உரிமையை வைத்துக்கொண்டு, அந்நிலத்தை பதுளை அரசாங்க அதிபருக்கு அல்லது அவருடைய உத்தரவு பெற்ற பிரதிநிதிகளுக்கு கையழிக்கவேண்டும்

(8) அந்நிலத்தில் விடப்படக் கூடியதற்கு அல்லது வேறெவ்வித காரணத்திற்காகவும் நஷ்ட ஈடு எதுவும் கொடுக்க மாட்டாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்தகையிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ்,
காணி கெரமிஷனருக்காக

கொழும்பு,

1957 ம 1957 ஜனவரி மீ 18 ந உ

L J 1049

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின்
21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

இத்தால் அறிவிக்கப்படுவது யாதெனில், திருவாளர் கோனகெதற் லீன் அப்பி, உடுவாக்கெதற் யானில், யசந்தர முடியானசேலாகே க்கு பண்டாவும் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி தருண பௌத்த சபித்திய நமபிக்கைப் பொறுப்பாளர்கள் ஒரு புத்த கோவிலைக் கட்டுமபடி முடிக்குரிய காணித் துண்டு பி ஓ பி 297 ல இருந்து இரண்டு ஏக்கர் நிலத்தை குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 விண்ணப்பித்துள்ள நிலம் குத்தகையாகக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றிற்கும் அமைய, கொடுக்கக் கூடியதாக இருக்கிறது

(அ) வாடகை வருடம் ரூபா 5

(ஆ) குத்தகையாளர் குத்தகை தொடங்கி இரண்டு வருட காலத்திற்குள், இந்நிலத்தில், பொலன்னறுவை அரசாங்க மாவட்ட அதிபரின் திருத்திப்படுமபடி, ஒரு ஆவாசை 20' 60' ஒரு தாமசாலாவை 40' 100', விகாரகே 20', 30' அரச மரத்தைச் சுற்றி ஒரு சுவரும் கட்டவேண்டும்

(இ) குத்தகையாளர், இக்கோவிலில் இருக்கும் குருவை, அவர் சேர்ந்த நிக்காயாவின் பிரதான குருவின், சமமத்ததுடன் தெரிவு செய்ய வேண்டும்

(ஈ) குத்தகையாளர் இந்நிலத்தில் ஓர் புத்த கோவிலைக் கட்டலாமே யன்றி வேறு ஒன்றுக்கும் பாவிக்கக்கூடாது

2 குத்தகையாளர் கட்டிடங்கள் கட்டி 6 மாத காலத்திற்குள், பகிரங்க நமபிக்கைப் பொறுப்பாளர் அங்கீகரித்த உறுதிமூலம் அவைகளை அங்கீகரிக்க வேண்டும் அவ்விதம் செய்யும் காலம், அந்நிலம் கட்டுப் படுத்தும் விகாராதிபதி பேரில் அல்லது நமபிக்கைப் பொறுப்பாளர் பேரில் தேவைப்படி 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விடப்படும்

3 குத்தகை வழங்கக்கூடாதென, இத்தகையிலிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள், எழுத்து மூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபிளயு டபிளயு ஜே மெனடிஸ்,
காணி அதிகாரிககாக

கொழும்பு,

1957 ம 1957 ஜனவரி மீ 18 ந உ

(Published by Authority)

PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

| | PAGE | | PAGE |
|---------------------------------------|------|--|------|
| Land Settlement Notices — | | Land Sales by the Settlement Officers — | |
| Preliminary Notices | — | Western Province | — |
| Final Orders | — | Central Province | — |
| Land Sales by the Government Agents — | | Southern Province | — |
| Western Province | — | Northern Province | — |
| Central Province | — | Eastern Province | — |
| Southern Province | — | North Western Province | — |
| Northern Province | — | North Central Province | — |
| Eastern Province | — | Province of Uva | — |
| North Western Province | — | Province of Sabaragamuwa | — |
| North Central Province | — | Land Acquisition Notices | 47 |
| Province of Uva | — | Notices under the Land Development Ordinance | 50 |
| Province of Sabaragamuwa | — | Land Redemption Notices | — |
| | | Miscellaneous Land Notices | 50 |
| | | Lands under Peasant Proprietor Scheme | — |

PART V published with this Issue contains List of Applications for Public Carriers Permits for use of Lorries for Fee or Reward, &c

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 8 OF 1957

Reference No LB 2019/J/HLG/1331

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, January 8, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

| I | | SCHEDULE | II |
|---|--|---|----------------------------|
| <i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i> | | | <i>Description of Land</i> |
| The Government Agent, Matara District, or other officer authorized by him | | A portion, in extent about 5 perches out of the land called Paluwatta (lot 8 in P P A 1,194), situated in the Village of Kottegoda, Wellaboda Pattuwa and Four Gravets, Matara District, and bounded as follows — North and east by V C Road, South and west by the remaining portions of the same land | |

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Acquiring Officer referred to in column III of the Schedule hereto or any other officer authorized in that behalf by such Acquiring Officer to take possession of the land specified in the corresponding entry in column IV of that Schedule

Colombo, January 8, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

| SCHEDULE | | | |
|----------------------------------|--|--|---|
| <i>Column I Reference No</i> | <i>Column II Order No 1957</i> | <i>Column III Acquiring Officer</i> | <i>Column IV Description of Land</i> |
| LD 7478/J54 LG16 | 9 | The Government Agent, Hambantota District | Lot 15 in supplement No 2 to final village plan 232 |
| LH/A 426/J/HLG/615 | 10 | The Government Agent, Kalutara District | Lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 and 11 in preliminary plan A 2,800 |
| LL/A 5758/J54 E439 | 11 | The Government Agent, Ratnapura District | Lot 374 in supplement No 3 to final village plan 202 |
| LA/B 42/J/TW/2132 | 12 | The Government Agent, Galle District | Lot 2 in preliminary plan A 1,447 |
| LD 4833/J55 E35 | 13 | The Government Agent, Kandy District | Lot 1 in preliminary plan A 2,312 |
| QA 208/J/TW/801 | 14 | The Government Agent, Colombo District | Lots 26, 53, 83, 87 and 108 in preliminary plan A 3,034 |
| LA/ED/3/53—J/E/522/53 | 15 | The Government Agent, Kurunegala District | Lot 43 in supplement 2 to final village plan 391 |
| LA 3356/J/AL/2068 | 16 | The Government Agent, Puttalam Administrative District | Lots 1, 2 and 3 in preliminary plan 1,356 |
| QA 56/J/HLG/896 | 17 | The Government Agent, Colombo District | Lot 8 in preliminary plan A 3,451 |

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 18 OF 1957

Reference No LD 4365/J/HLG/1320

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent, or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, January 8, 1957

C P DE SILVA
Minister of Lands and Land Development

I

SCHEDULE

II

*Government Agent, Assistant Government Agent
or other authorized officer*

Description of Land

The Government Agent, Kandy District, or other officer
authorized by him

Lot 1 in preliminary plan A 2,032

MA/AC/2279/56

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 0A 1R 09P, out of the land bearing assessment No 30, Alvis Place, situated in Kollupitiya Ward, within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —

North by land bearing assessment Nos 46 and 46/1, Alvis Place,
East by land bearing assessment Nos 46 and 46/1, Alvis Place and remaining portion of the same land,
South by remaining portion of the same land,
West by Alvis Place

Ref No J56 LG459,
Colombo, December 19, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

MA/AC/2164/56

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All those allotments of land bearing assessment Nos 29 and 35, Forbes Road, in extent about 0A 2R 03 8P, situated in Suduwella Ward, within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows —

North by land bearing assessment No 175, Darley Road,
East by lands bearing assessment Nos 175, Darley Road, and 41 and G 43, Forbes Road,
South by Forbes Road,
West by land bearing assessment No 27, Forbes Road

Ref No J56 LG438
Colombo, December 19, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called "Othi Nintra Kadu", in extent about 63 lachchams, situated at Palaly in Valigamam North D R O's Division, Jaffna District, and bounded as follows —

North by foreshore,
East by land claimed by Anunasalam Sathasivam and others,
South by common grazing land,
West by land claimed by Vathy Manuel

Ref No J 56 C 158,
Colombo, November 30, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land called Kanthatty Valavu (coconut garden), in extent about 0A 2R 16P, situated in Kattankudi Division No 5 Village, Manmunai Pattu North Batticaloa District, and bounded as follows —

North by Lane, land claimed by Kanthar Ibralebbe Pariyari and land claimed by A L Mohamed Cassim Hadjar and others,
East by Kattankudi Old Road, Tamil Boys' School premises
South by Lane from Kattankudi Thalankudah Old Road to Batticaloa Lagoon,
West by Batticaloa Lagoon

Ref No J 56 E 388,
Colombo, December 19, 1956
Batticaloa Kachcheri Ref No LD 3662

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

No LA/ED/22/55

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 2 acres out of the lands called Udawattahena *alias* Udawattagala and Palugalapaulagala (lot 81 in F V P 1,210), situated in Wewalagama Village, Doluwa Palata, Huriyala Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North and south by remaining portions of the same land (lot 81 in F V P 1,210),
East by V C Road from Hiripitiya to Nelawa,
West by lot 109 in F V P 1,210

Ref No J/55 E 289,
Colombo, December 13, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) All that allotment of land, in extent 21A 0R 11P called Etikehelgahahena, Galgodahena, Medagederawatte and Olu-gantotawatte, situated in Kirindigala Village, Balangoda Wasama, Kadawatha and Meda Korales, Ratnapura District, and depicted as lot 49 in F V P 298

(2) A portion, in extent about 19A 2R 14P out of the land called Pattiyewattahena, Tiruwanagalahena, Dumbulhena, Badulugamulalahena, Walhapugahahena and Wattedegederaarawegodahena (lot 134 in F V P 298), situated in Kirindigala Village, Balangoda Wasama, Kadawatha and Meda Korales, Ratnapura District, and bounded as follows —

North by lot 133 and part of lot 134 in F V P 298,
East by lots 43G, 45G and part of lot 134 in F V P 298,
South by lots 44P, 55 and part of lot 134 in F V P 298
West by part of lot 133 and part of lot 134 in F V P 298

Ref No J55 L583 (VE),
Colombo, December 7, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

No 3/40/2945

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of 'The Land Acquisition Ordinance (Cap 203)', section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, the lands getting submerged under the Nalanda Oya Reservoir Scheme, to wit —

Supplement No 2 to F V P No 83 Village—Porokaragama

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|-----|----------------------------------|---|--|--------|---|----|
| | | | | A | R | P |
| 256 | Talwatttekumbura | Paddy field and wasteland | Kahawattegedera Ukku Banda, ditto Podihami | 0 | 1 | 12 |
| | | | Paddy field | 0 | 1 | 8 |
| | | | Wasteland | 0 | 0 | 4 |
| 257 | Pahalawatttekumbura | Paddy field | Mammadu Lebbe of Henewala, Wahacotte | 0 | 0 | 13 |
| 258 | Pahalawatttekumbura | Paddy field (abandoned) | Maha Arachchilagedera Podihami of Kiruruwa | 0 | 1 | 18 |
| 259 | Pahalatalwattteppittanriya | Wasteland | Pihillegedera Panchirala | 0 | 0 | 24 |
| 260 | Talwatttekumbura | Paddy field | do | 0 | 0 | 38 |
| 261 | Batalawatttekumbura | do | D A Weerakoon, Golahanwatte, Palapatwela | 0 | 0 | 37 |
| 262 | Batalakotuwa | do | Ambagahagedera Dingiri Amma, ditto Guruhamy, ditto, Keerala | 0 | 1 | 1 |
| 263 | Do | do | D A Weerakoon of Golahanwatte, Palapatwela | 0 | 0 | 35 |
| 264 | Batalakotuwekumbura | do | Pahalagedera Guruhamy, ditto Ukkumenika of Kiruruwa | 0 | 1 | 39 |
| 265 | Batalawatttekotuwa | do | Panthi Arachchilagedera Karunaratne of Kiruruwa | 0 | 1 | 15 |
| 266 | Penalabodawela | do | Porokaragama Pansala, Chief Trustee, N Seelaratana Thero | 0 | 1 | 28 |
| 267 | Talwatttemedapitiya | Garden contains 1 kitul and 2 jak trees 10-20 years | Pihillegedera Panchirala | 0 | 0 | 9 |
| 268 | Do | Chena | Kahawattegedera Ukku Banda | 0 | 0 | 16 |
| 269 | Penalabodakumbura | Paddy field | Pihillegedera Panchirala | 0 | 1 | 20 |
| 270 | Landagawatttemedapitiya | Garden contains 1 mango and 2 kitul trees 4-6 years | Pihillegedera Bandrala Abeysinghe and late H D Gunasekera, executor of last will, H M Guna sekera, Principal, Waragoda Government Semoi School, Kelaniya | 0 | 0 | 6 |
| 271 | Mandandewatta | Garden contains 1 coconut tree 30 years and 1 kappok tree 8 years | Arambegedera Kapuruhami, ditto Ranhamy, Pahalagedera Dingiri Amma | 0 | 0 | 12 |
| 272 | Mandandekumbura | Paddy field | Wickramagedera Ranhami of Meegammana Wattagama | 0 | 1 | 29 |
| 273 | Do | do | Arambegedera Kapuruhamy | 0 | 1 | 28 |
| 274 | Do | do | Henegedera Ranhami of Kiruruwa | 0 | 1 | 0 |
| 275 | Do | do | Maha Arachchilagedera, Podihami of Kiruruwa | 0 | 1 | 1 |
| 276 | Mandandewela | do | Porokaragama Pansala, Chief Trustee, N Seelaratana Thero | 0 | 0 | 21 |
| 277 | Mandandekumbura | do | Dehupitiyawatte Ukkumenika | 0 | 1 | 4 |
| 278 | Wendesakumbura and Danbagahawela | do | Porokaragama Pansala, Chief Trustee, N Seelaratana Thero | 0 | 3 | 32 |
| 279 | Edandalangakumbura | do | Pahalawatttedegedera Ranmenika, ditto Ranhami, ditto Manikrala, ditto Tikiri Banda and Kaikaragedera Kalumenika | 0 | 1 | 15 |
| 280 | Nitulgahagederawela | do | Alutgedera Kalu Banda, ditto Podihami, ditto Tikiri menika | 0 | 2 | 37 |
| 281 | Nikagahamulakumbura | do | Arambegedera Kapuruhami | 0 | 0 | 24 |
| 282 | Do | do | Arambegedera Ranhami, Ambagahagedera Dingiri Amma, Ambagahagedera Kiri Banda, ditto Keerala | 0 | 0 | 26 |

| Lot | Name of Land | Description | Name of Claimant | Extent | | |
|-----|----------------------|--|---|--------|---|----|
| | | | | A | B | P |
| 283 | Damabagahawela | Paddy field | Porokaragama Pansala, Chief Trustee, N Seela ratana Thero | 0 | 1 | 1 |
| 284 | Magulgahamulakumbura | do | Meegammana Wickramagedera Ranhami | 0 | 1 | 20 |
| 285 | Polgahamulakumbura | Paddy field contains 1 coconut tree 40 years | Unagahagedera Mudalihami, Agalawatteggedera Amma ditto Kirihami | 0 | 1 | 7 |
| 286 | Wagalekumbura | Paddy field | Pihilegedera Menikrala Abeysinghe | 0 | 0 | 30 |
| | | | | 8 3 38 | | |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Mananwatta Government School, on February 16 1957, at 8 30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests Deeds other documents relating to the claims should be produced at the inquiry

The Kachcheri
Matale January 10 1957

A RATNAM
Government Agent

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

No LRO/G

NOTICE is hereby given that the Government Agent, Kalutara District will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on Thursday, February 28, 1957, at the Kalutara Kachcheri to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

- The grants will be subject to all the conditions contained in the first schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942 and by regulation 3 of the Land Redemption Regulations 1948
- Every applicant must attend the Land Kachcheri in person or depute someone to represent him
- Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent Kalutara

Colombo, January 8, 1957

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Particulars of Lands referred to

| L G's No | Plan No and Village | Extent | | | Name of Permit holder or Applicant |
|--------------|-----------------------------|--------|---|------|------------------------------------|
| | | Lot | A | R P | |
| LRO/APL 20 | P P A 2,887 Kurana | 1 | 0 | 2 19 | Mrs D B Weerakoon |
| Do | P P A 2,894 Menerigama | 1 | 0 | 2 13 | do |
| Do | do | 2 | 0 | 1 6 | do |
| Do | P P A 2,906 Katugalgama | 2 | 1 | 3 23 | do |
| Do | do | 4 | 1 | 2 35 | do |
| LRO/APL 3394 | P P A 3,582, Dodangoda West | 1 | 2 | 2 21 | Alexander Kotalawela |
| Do | do | 2 | 1 | 3 4 | do |

No LRO/APL 322
G A's No LM/112

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Puttalam District will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m. on Wednesday, January 30, 1957, at the Puttalam Kachcheri to select a person to receive a grant for the Crown land particulars of which are given below

- The grant will be subject to all the conditions contained in the first schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948
- Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him
- Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Puttalam

Colombo, January 10, 1957

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Particulars of Land referred to above

| Serial No | Plan No and Village | Lot No | Name of Permit holder and Address | Extent | | | Reference | |
|-----------|---------------------|--------|--|--------|---|---|-----------|-----|
| | | | | A | R | P | LRO/APL | LM |
| 1 | P P A 989, Mawila | 1 | Wadugedara Mudiyanselage Bala, sekera Appuhamy, Mawila, Nattandiva | 0 | 3 | 3 | 322 | 153 |

Miscellaneous Land Notices

LJ 900

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Kanthar Kathirkamar of Vaddakachchi, Kandawala Elyathamby Arumugam of Pandi suttan, Kandawala, Nallathamby Vairamuttu of Vaddakachchi, Kandawala and Velupillai Kanapathipillai of Murasumodda Paranthan, the trustees of the "Vaddakachchi Kannakai Amman Temple Development Society" have applied for a lease of 2 acres of Crown land situated at Vaddakachchi, Pachchilapali Karachchi Division, Jaffna District, for use as a place of Hindu Worship

2 The land is available for the purpose It is bounded on the north by Vaddakachchi Puhampokkanai P W D road, on the east by Crown jungle on the south by Crown jungle and on the

west by Puluthu Aru It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others —

- Term 99 years
- Rent 75 cents per annum,
- The lessees shall, within 2 years from the date of the commencement of the lease, effect improvements to the Shrine existing on the land and construct thereon a temple and a "Madapally" to the satisfaction of the Government Agent, Jaffna District,
- The lessees shall use the site as a place of Hindu Worship and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,
for Land Commissioner

Colombo, January 18, 1957

LJ 1002

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs S A Don Andiris and D N Nagasinghe of Handunkotuwa, Hungama, the trustees of the "Sri Sasanoodaya Samitiya" have applied for a lease of about 2 acres of Crown land from lot 4 in F V P 451, situated at Handunkotuwa, Hambantota District, for the construction of a Buddhist temple thereon

2 The land applied for is available for the purpose It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others —

- (a) Rent Rs 2 per annum ,
- (b) The lessees shall within five years from the date of the commencement of the lease erect on the land to the satisfaction of the Government Agent, Hambantota District, a Viharage, Dharma salawa, Dagoba, Poyage and Latrines (hereinafter referred to as the temple)
- (c) The lessees shall report to the Archaeological Commissioner any antiquities found on the land, and shall deal with such antiquities, and if necessary, suspend building operations in accordance with any directions issued by him
- (d) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose
- (e) The lessees shall, within six months from the date of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo January 18, 1957

W W J MENDIS
for Land Commissioner

No LJ 677

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Vairamuthu Kana pathipillai and Kanapathipillai Thambapillai of Kurumanveli, the trustees of the "Sarvamaha Sangam" have applied for a lease of lots 76618 and 76620 in preliminary plan No 2,487 in extent 3R 34P, situated at Kurumanveli, Manmunai South and Eruvil Porativu Pattus, Batticaloa District, as a site for a Hindu temple

2 The land already contains a Hindu temple and a well It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others —

- (a) Term 99 years ,
- (b) Rent 75 cents per annum ,
- (c) The lessees shall maintain the Hindu temple to the satisfaction of the Government Agent, Batticaloa ,
- (d) The lessees shall use the land as a site for a Hindu temple and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, January 18, 1957

W W J MENDIS,
for Land Commissioner

LJ 1112

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Seneviratne Mudiyansele Punchu Banda, Kanoathe Gamaralage Ukkurale, Dissanayake Mudiyansele Wijesinghe, and Ranhamy Nekatiyale Banda, the trustees of the "Nagiri Kanda Vihara Sadaka Samitiya" have applied for a lease of about 1 acre of Crown land from lot 2 in F V P 634, situated in the village of Mahadulwewa, Nuwargam Palata East, Anuradhapura District, for the construction of a Sangawasa and a resting place for Upasakas, as extensions to the Nagurikanda Vihara, which is situated on private land about 1/8 of a mile away The private land, which is about 5 acres in extent, contains a Viharage and an Awasa besides rocks and caves, and there is no flat land available thereon for the construction of the extensions

2 The land applied for is available for the purpose It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others —

- (a) Rent Cents 50 per annum ,
- (b) The lessees shall, within 3 years from the commencement of the lease, erect on the land a Sangawasa and a resting place for Upasakas, to the satisfaction of the Government Agent, Anuradhapura ,
- (c) The lessees shall use the land as a site for a Sangawasa and, a resting place for "Upasakas" and for no other purpose ,
- (d) The lessees shall, within 6 months of the completion of the buildings, dedicate them by deed approved by the Public Trustee In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within 6 weeks from the date hereof

Colombo, January 18, 1957

W W J MENDIS,
for Land Commissioner

No LJ 1049

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs Konagedera Heenappu, Uduwakgedera Janis and Jayasundara Mudiyansele Kalu Banda, the trustees of the "Sri Sambuddha Jayanthi Tharuna Baudha Samithiya", Pudur, have applied for a lease of about two acres of Crown land from the Civic Centre in B O P 297, situated at Pudur, Polonnaruwa District, for the construction of a Buddhist temple thereon

2 The land applied for is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent Rs 5 per annum ,
- (b) The lessees shall, within two years from the commencement of the lease, erect on the land, an Awara 20' x 60' Dharmasalawa 40' x 100 , Viharage 20 x 20', Dagaba and a parapet wall round the Bo tree (hereinafter referred to as the temple), to the satisfaction of the Government Agent, Polonnaruwa ,
- (c) The lessees shall select the resident priest with the approval of the High Priest of the Nikaya to which he belongs;
- (d) The lessees shall use the land as a site for a Buddhist temple, and for no other purpose ,
- (e) The lessees shall, within six months from the date of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee In that event, the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi, as the case may be, for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Land Commissioner's Office,
Colombo, January 18, 1957

W W J MENDIS,
for Land Commissioner

No LJ 764

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Miss R M Sumanawathie, the minor daughter of the late Mrs K M Sumanawathie of Kotawara Udagama, has applied through her curator Mr Ratnayake Mudiyansele Sudubanda for a lease of lot 5v in F V P 48, in extent 2A 3R 26P, situated in the village of Udagama, Udu kunda Division, Badulla District, for the cultivation of tea and for maintaining for trade purposes the buildings thereon

2 The land applied for was originally held on a L D O permit by the applicant's mother now deceased On her death, it was given to the applicant, with her father Mr R M Sudu Banda as curator The L D O permit has since been cancelled with a view to its replacement by a long term preferential lease The land contains tea about 18-20 years old and a row of boutiques used for trade purposes It is understood that the income derived from the land and boutiques is being utilised for the applicant's education and maintenance In the circumstances, it is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others —

- (a) Term 30 years with option of renewal for a further period of 30 years ,
- (b) Rent Rs 87/50 per annum , subject to revision every thirty years ,

- (c) The lessee shall not erect any further buildings on the land without the prior written consent of the Government Agent, Badulla, or his representative ,
- (d) The lessee shall not use the land for any purpose other than the cultivation of tea and maintaining the buildings for trade ,
- (e) The lessee shall pay all rates, taxes and other assessments and outgoings in respect of the land ,
- (f) The lessee shall not sublet, transfer, donate, mortgage or otherwise dispose of her interests in the lease without the prior written consent of the Government Agent, Badulla, or his representative ,
- (g) At the expiration or earlier determination of the lease, the lessee shall yield and surrender the land to the Government Agent, Badulla, or his representative duly authorized on his behalf provided the lessee shall be entitled to remove the materials of the buildings, &c , on the land without causing damage to the land thereby
- (h) No compensation shall be payable by the Crown for any buildings, &c , left on the land or on any account whatsoever

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W W J MENDIS,
for Land Commissioner

Colombo, January 18, 1957

PUTTALAM DISTRICT—KATUPOTHA COLONIZATION SCHEME, KATUPOTHAGAMA

Sale of Lease of Commercial Sites

NOTICE is hereby given that the Government Agent, Puttalam District (hereinafter referred to as the Government Agent), will on February 22 1957, at 3 p m at the Circuit Bungalow, Battulu Oya, sell by Public Auction the lease of the Crown lands described in the schedule hereto

2 The bidding will be on the premium No bid below the upset premium will be accepted The upset premium for each site will be Rs 100

3 The Government Agent may, before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease If he is not satisfied, the Government Agent may refuse to accept any bid and continue the sale as if no bid had been made

4 The successful bidder shall immediately after his bid is accepted, pay one tenth of the amount of such bid and the balance within one month of the date of sale

5 The successful bidder, shall within ten days of being required to do so by the Government Agent, enter into an indenture of lease In the event of his failure to do so or of any breach

of the conditions on which the bid was accepted, the successful bidder shall be liable to forfeit any monies paid by him to the Government Agent

6 Each lease will contain the following conditions, amongst others —

- (a) The term shall be 99 years
- (b) The lessee shall, in respect of each site, pay to the Government Agent an annual rent calculated at 4 per cent of the unimproved value of the land as assessed by the Chief Valuer, during the first 30 years of the lease The rent during each successive period of thirty years thereafter shall be such rent as the Government Agent shall fix Provided that the rent for any such period shall not exceed the rent for the period immediately preceding by more than fifty per cent ,
- (c) The lessee shall, within six months from the commencement of the lease and to the satisfaction of the Government Agent, erect on the land a building of not less than Rs 5,000 in value to be used for commercial purposes
- (d) The lessee shall use the land and the building erected thereon for the commercial purpose specified in the lease and for no other purpose ,
- (e) The lessee shall not sublet, donate, mortgage or otherwise dispose of or deal with interest in the lease without the written consent of the Land Commissioner ,
- (f) The lessee shall, to the satisfaction of the Government Agent, keep all buildings erected on the land by him in good repair, and maintain a substantial fence or boundary wall round the land ,
- (g) The lessee shall pay all taxes and other assessments whatsoever in respect of the land and buildings thereon ,
- (h) The lessee shall, at the expiry of the term of the lease or on its earlier termination, surrender the land to the Crown together with all buildings, improvements and fixtures thereon in good condition (due allowance being made for fair wear and tear) ,
- (i) The lessee shall not be entitled to any compensation in respect of such land, building, improvements or fixtures or on any other account whatsoever

7 For further particulars regarding the lease, application should be made to the Government Agent, Puttalam

D J F D LIYANAGE,
for Government Agent

The Kachcheri,
Puttalam, January 5, 1957

SCHEDULE

Fifteen sites, each about two roods in extent, situated in the Colonization Scheme, Katupotha, Puttalam District